

மாதிரி வினாத்தாள்
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பகுதி II
 12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நிலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:30:00 Hrs

Total Marks : 80

5 x 1 = 5

பகுதி - அ

- 1) நீர்மை விகிதங்கள் நிறுவனத்தின் நீர்மைத் தன்மையை அளவிட உதவுகிறது.
- 2) நீர்மைச் சொத்துகள் என்பது நடப்புச் சொத்துகளில் இருந்து மற்றும் கழித்த பின் உள்ள தொகையாகும்.
- 3) என்பது நீர்மை விகிதத்திலிருந்து மாற்றி அமைக்கப்பட்டதாகும்.
- 4) நீர்மைப் பொறுப்புகள் என்பது நடப்புப் பொறுப்புகளில் இருந்து யை கழித்த தொகையாகும் .
- 5) உரிமையாளர் விகிதம் மற்றும் மொத்த புலனாகும் சொத்துகள் இடையேயான உறவை காட்டுகிறது.

பகுதி - ஆ

- 6) கணக்கு மூலம் பெற வேண்டியவைகள் என்றால் என்ன?
- 7) கணக்கு மூலம் செலுத்த வேண்டியவைகள் என்றால் என்ன ?
- 8) வகையுடைமை விகிதங்களை விவரிக்க.
- 9) நடப்புச் சொத்துகள் யாவை ?
- 10) பின்வருவனவற்றிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடுக .

7 x 4 = 28

ரூ.

கையிருப்பு ரொக்கம்	2,00,000
பற்பல கடனாளிகள்	80,000
சரக்கிருப்பு	1,20,000
பற்பல கடனீந்தோர்	1,50,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்கள்	50,000

பகுதி - இ

- 11) a) புற-அகப் பொறுப்புகள் விகிதத்தைக் கணக்கிடுக.

ரூ.

சாதாரணப் பங்கு முதல்	2,00,000
பொதுக் காப்பு	1,50,000
நீண்ட கால வங்கிக் கடன்	50,000
கடன் பத்திரம்	1,00,000

1 x 12 = 12

- b) பின்வரும் விவரங்களைக் கொண்டு மொத்த இலாப விகிதத்தைக் கணக்கிடுக.

ரூ.

மொத்த இலாபம்	50,000
விற்பனை	5,50,000
விற்பனைத் திருப்பம்	50,000

பகுதி - ஈ

2 x 20 = 40

- 12) பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து நடப்பு விகிதம், நீர்மை விகிதம், துல்லிய நீர்மை விகிதம், கடனாளிகள் விற்பனை மற்றும் கடனீந்தோர் கொள்முதல் விகிதத்தைக் கணக்கிடுக. இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
நேர்மைப் பங்கு முதல்	55,000	நிலம் மற்றும் கட்டடம்	20,000
முன்னுரிமைப் பங்கு முதல்	15,000	இயந்திரம்	22,000
பொதுக் காப்பு	25,000	அறைகலன்	3,000
கடனீட்டுப் பத்திரங்கள்	35,000	சரக்கிருப்பு	47,000
செலுத்தற்குரிய		பெறுதற்குரிய மாற்றுச்	
மாற்றுச்சீட்டுகள்	3,000	சீட்டுகள்	10,000
வங்கி மேல்வரைப் பற்று	3,000	கடனாளிகள்	23,000
கடனீந்தோர்	8,000	குறுகியகால முதலீடுகள்	5,000
செலுத்த வேண்டிய		முன்சுட்டிச் செலுத்திய	
செலவுகள்	6,000	செலவுகள்	1,000
		ரொக்கம்	19,000
	1,50,000		1,50,000

- 13) ஒரு நிறுவனத்தின் 2005 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிக்குரிய வியாபார, இலாபம் நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தரப்பட்டுள்ளது. 2005 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிக்குரிய வியாபார மற்றும் இலாபம் நட்டக் கணக்கு

ப	ரூ	விவரம்	ரூ
விவரம்		விவரம்	
தொடக்கச் சரக்கிருப்பு	10,000	விற்பனை	1,00,000
கொள்முதல்	50,000	இறுதிச் சரக்கிருப்பு	15,000
சூலி	5,000		
மொத்த இலாபம் கீ/இ	50,000		
	1,15,000		1,15,000
நிர்வாகக் செலவுகள்	15,000	மொத்த இலாபம்	
வட்டி	3,000	கீ/கொ	50,000
விற்பனைச் செலவுகள்	12,000		
நிகர இலாபம்	20,000		
	50,000		50,000

31.3.2005 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்.	ரூ.	சொத்துகள்	ரூ
முதல்	1,00,000	நிலம் மற்றும் கட்டடம்	50,000
நடப்புப் பொறுப்புகள்	40,000	பொறியும் இயந்திரமும்	30,000
இலாப நட்டக் க/கு	20,000	அறைகலன்	20,000
		சரக்கிருப்பு	15,000
		பற்பல கடனாளிகள்	15,000
		பெறுதற்குரிய மாற்றுச்	
		சீட்டுகள்	12,500
		கையிருப்பு & வங்கி	
		ரொக்கம்	17,000
	1,60,000		1,60,000

- (i) மொத்த இலாபம் விகிதம்,
(ii) நடப்பு விகிதம்,
(iii) நிர்மை விகிதம் ,
(iv) சரக்கிருப்பு விற்பனை விகிதம்,
(v) நிலைச் சொத்துகள் - விற்பனை விகிதம் காண்க.
